1989 அக்டோபர் 31]

(ஆ) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கலவரங்கள் குறித்த நீதி விசாரணை—தொடர்ச்சி.

திரு. பி. எச். பாண்டியன்: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பதில் சொன்ன, அதற்கு முன்பு நம்முடைய உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்களால் எழுப் பப்பட்ட பிரச்சினையோடு தொடர்புடைய பிரச்சினை. நீதி விசாரணை ரிப்போர்ட் சப்மிட் செய்வதற்கு 3 மாதகாலம் வழங் கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதாவது இரண்டு சாரார் தாக்கியிருப்பார்களேயானால், 302 எப்.ஐ.ஆர். உண்டா? அந்த வழக்கு விசாரணைகள், புலன் விசாரணைகள், நீதிபதி தன்னுடைய பரிந்துரையை அனுப்பியதற்குப் பிறகு தொடருமா என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். காரணம் நீதி விசாரணையிலே போலீசார் 'மினிமம் போர்ஸ்' பயன்படுத்தி யிருக்கிறார்களா என்பதை அறிவதற்கு 'டெர்ம்ஸ் ஆப் ரெபரன் சிலே' வழியிருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டிருந்தால் அது கொலையாகும். ஆகவே 302 உண்டா? அந்த எப்.ஐ.ஆர். என்ன ஆயிற்று என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக்பாட்சா: தலைவர் அவர் களே, இது சட்டப் பிரச்சினை. சட்டப் பிரச்சினையை இங்கே விவாதிப்பதைவிட நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. பாண்டியன் அவர்கள் வழக்குமன்றத்திலே இதை விவாதிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(உ) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவசமாக அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பெற்றது குறித்து.

திரு. ஆர். சிங்காரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர் களே, கடந்த தீபாவளியை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு எல்லாம், இலவச அரிசி, வேட்டி, புடவைகளை எல்லாம் தமிழக அரசின் சார்பாகக் கொடுத்தார்கள். அதிலே சில இடங்களிலே 200 ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு, வேட்டி, புடவை, அரிசி என்றும், சில இடங்களில் 200 முதல் 300 வரை வருமானம் உள்ளவர்களுக்கு அரிசி மட்டும் என்றும் கொடுக்கப்பட்டு, மற்றவைகள் எல்லாம் கொடுக்கப்படாமல் நிரா

கரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகுந்த மன வேதனையோடு நான் சொல்லக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏன் என்றால், 200 ரூபாய்க்கு உள்ளே இருப்பவர்கள்தான் ஏழைகள், 200 முதல் 300 வரை உள்ளவர்கள் ஏழைகள் அல்ல என்பதை இந்த அரசு உணர் கிறதா என்பதைக் கேடக ஆசைப்படுகிறேன்.

அதே நேரத்தில் இந்த புடவை, வேட்டி கொடுக்கின்றபோது, பல இடங்களிலே திராவிட முன்னேற்றக் கழக கரை போட்ட வேட்டிகளை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. அதற்கும் இந்த அரசுக்கும் சம்பந்தம் உண்டு என்று நான் சொல்கிறேன். சம்பந்தம் உண்டா, இல்லையா? அல்லது அதிகாரிகள் தவறு செய்தார்களா? தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? ஆதாரம் இருக்கிறது. தமிழக முதல்வர் அவர்களே, ஆதாரம் இருக்கிறது. கருப்பு, சிவப்பு வேட்டி கொடுத்து இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் கொடுத்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிப்பதற்கு உரிய செயல் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் இங்கே நாம் காலுக்குத் தகுந்த செருப்பு தான் போடுகிறோமே தவிர, செருப்புக்குத் தகுந்தவாறு காலை நாம் போடுவது கிடையாது. . . . (மணியடிக்கப்பட்டது).

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது சொற்பொழிவு அல்ல. உங்களுடைய செய்தியைச் சொல்லி விட்டீர்கள். அடுத்து இதற்கு உணவு அமைச்சர் அவர்கள் (குறுக்கீடு).

திரு. ஆர். சிங்காரம்: ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறேன். இருக்கிற ஏழைகளைக் கணக்கெடுத்து, 300 ரூபாய்க்குக் கீழே யிருக்கிற, வறுமைக் கோட்டுக்குக் கீழேயிருக்கிற ஏழைகளுக்கு எல்லாம் புடவை, வேட்டி, அரிசி கொடுக்க வேண்டுமே தவிர, இதை அளவுபடுத்திக் கொடுப்பது என்பது முறையல்ல. கார்டு இல்லாதவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்று நம் முடைய மாண்புமிகு உணவு அமைச்சர் அவர்கள் முன்பு சொன் னார்கள். அவர்களுக்கும் வேட்டி, புடவை கொடுக்கப்படவில்லை. அதை இந்த அரசும் கவனிக்கவில்லை. ஆகவே இதற்கு ஒரு விசேஷமான நாளைக் குறிப்பிட்டு விடுபட்டவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்படுமா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

1989 அக்டோபர் 31] *[திரு. ஆர். சிங்காரம்]*

மேலும் ஒன்று, முட்டை கொடுத்தார்கள். ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறேன். அந்த முட்டை கொடுக்கிற விழாவிலே 15 உறுப்பினர்கள் சென்றார்கள். நம்முடைய கலைஞர் அவர்கள் கொடுக்கின்ற முட்டையாயிற்றே, அதனுடைய டேஸ்ட் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லி, 15 பேர்களும், 15 முட்டையை எடுத்து சாப்பிட்டு விட்டார்கள். முட்டை எப்படியிருக்கிறது என்று டேஸ்ட் பார்ப்பதற்காக 15 முட்டையைச் சாப்பிட்டு விட்டார்கள். அந்த சாதாரண இளைஞர்கள் முட்டை கிடைக்காமல். . . . (மணியடிக்கப்பட்டது).

(10.40)

* மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, சில விவரங்களை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசுக்கு உதவிகரமாக நண்பர் சிங்காரம் அவர்கள் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நான் அரசின் சார்பில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த 300 ரூ. 200 ரூ. என்ற பிரச்சினை, 300 ரூ. குடும்ப கார்டுகள் என்பது கடந்த காலத்திலே இருந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குடும்ப கார்டுகள் ஆகும். நாங்கள் அதை இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மாற்றவில்லை. அவைகளில் ஏதாவது போலிக் கார்டுகள் இருக்குமானால் அவைகளை ஆராய்கிற முயற்சியிலே தான் அரசு ஈடுபட்டது. அதிலும் அதிகமாக இல்லை. கிட்டத்தட்ட 83 லட்சம் கார்டுகளில் 50 ஆயிரம், 60 ஆயிரம் கார்டுகள் தான் அப்படி போலிக் கார்டுகள் என்று கண்டு பிடிக்க முடிந்தது. முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் 300 ரூபாயும் 300 ரூபாய்க்கு கீழேயும் மாத வருமானம் உடையவர்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக ஆண்டுக்கு 5 தடவை தரப்படும் என்ற திட்டம் எந்த விதமான தயக்கமும் இன்றி, தடங்கலும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அவர்கள் கேட்பது, 300 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, அதற்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கு அரிசி கொடுக்கிறீர்கள், ஏன் அதைப்போல அவர்களுக்கு சேலை, வேட்டி கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். நியாயமான கேள்வி. ஆனால் எங்களுக்கு உள்ள சங்கடம், 50 லட்சம் சேலைகளும், 50 லட்சம் வேட்டிகளும் தான் தீபாவளிக்குள்ளாக தயார்படுத்த முடிந்தது. அதிலே எந்த ஒரு வேட்டியும் சிவப்பு கருப்பு கரை போட்ட வேட்டி

இல்லை என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியும். ஆனால் அவர் வேட்டியைக் கொண்டு வந்து காட்டுகிறேன் என்று சொல்லுகிறார். ஒரு வேளை கடந்த காலத்தில் அவர்களே கட்டியிருந்த வேட்டியாக அது இருக்கக்கூடும், அதைக் கொண்டு வந்து காட்டினாலும் காட்டக் கூடும். ஆனால் அவர்கள் சொன்னது தவறானது. அதை நான் திட்டவட்டமாக மறுக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

எனவே தான் 50 லட்சம் வேட்டி, சேலைகள் தான் இருக்கின்றன என்ற காரணத்தால் முதல் கட்டமாக 200 ரூபாயும், 200 ரூபாய்க்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கும் இந்த 50 லட்சம் வேட்டிகளை, சேலைகளைப் பகிர்ந்து அளிப்பது என்று அளித்து விட்டு, அரசின் சார்பிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது—33 லட்சம் பேர், 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை மாத வருமானம் உள்ளவர்களுக்கு. 33 லட்சம் பேர்களுக்கு பொங்கல் அன்று அந்த வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அரசின் சார்பாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தை நாட்டு மக்கள் மீண்டும் ஒரு முறை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சிங்காரம் அவர்கள் என்னுடைய பாராட்டுக்கு உரியவர்கள். என்ன இருந்தாலும் அவர்கள் கை கொடுப்பார்கள். கை சின்னத்திற்கு உரியவர்கள் அல்லவா; எனவே கை கொடுப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். (சிரிப்பு).

இன்னொன்று சொன்னார், எங்கோ 15 முட்டைகளைத் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் உடைத்து வாயிலே ஊற்றிக் கொண்டார்கள் என்று சொன்னார்கள். அது கருணாநிதி போட்ட முட்டை — மரியாதையாக தலைவர் போட்ட முட்டை என்று அவர் சொன்னார். சேவல் முட்டை இடாது என்பதை ஒரு காங்கிரஸ் நண்பர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்குத்தான் அவமானம் என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன். (சிரிப்பு)

திரு. எஸ். திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சேவல் முட்டை போடாது, ஆனால் சேவல் இல்லை என்றால் முட்டையே கிடைக்காது.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: சேவல் முட்டை போடாது என்பது திரு. திருநாவுக்கரசுக்கு நன்றாகத் தெரியும். (சிரிப்பு).

1989 அக்டோபர் 31]

(ஊ) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிலாளர்கள் பிரச்சினை.

* திரு. சோ. அழகர்சாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஒரு விஷயம், ஏற்கெனவே கடந்த சட்டமன்றக் கூட்டம் முடிவுற இருந்த நேரத்திலே நான் சொன்னேன், ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்கள் 3,000 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. நேற்றுக்கூட அதற்காக அனைத்துச் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தார்கள். நேற்று சட்டசபையில் அதை கிளப்ப முடியவில்லை. காரணம் தலைவர் அவர்களுக்குத் தெரியும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்போது பதில் சொல்லும்போதுகூட கடைசியாக சொன்னார்கள், பல்வேறு வேலைகள் இருந்ததன் காரணமாக, சட்டமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதன் காரணமாக இதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஆகவே கூடிய சீக்கிரம் அந்தத் தொழிற்சாலையில் அந்த 3,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கின்ற ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னார்கள் (குறுக்கீடு) ஸ்டாண்டர்டு மோட்டார் பற்றி சொல்லுகிறேன்.

அதிலே தனியார் நடத்துவதிலே பல்வேறு இடைஞ்சல்கள் செய்து இருப்பதன் காரணமாக, அரசே அதை ஏற்று நடத்தியாவது அந்த 3000 தொழிலாளர்களுடைய பசியைப் போக்குவதற்கு அனைவருக்கும் வேலைப் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாட்டை, முதலமைச்சர் அவர்கள் கூடிய சீக்கிரம் செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, அது பற்றி நம்முடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு இடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்னைச் சந்தித்து, குறிப்பாக கே. டி. கே. தங்கமணி அவர்கள் என்னைச் சந்தித்து அதுபற்றி விவரமாகப் பேசியிருக்கிறார்கள். அவரிடத்திலும் நான் சாதகமான பதிலே தந்து இருக்கிறேன். சட்டமன்றத்திலே கூட அதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கு இடையில் அந்தத் தொழிலாளர்களுடைய வாழ்வு நசிந்து போகாமல் அவர்கள் காப்பாற்றப்படுகிற வகையிலே, அந்தத் தொழிற்சாலை திறக்கப்படுகிற வரையில் அவர்களுடைய

கஷ்டங்களை உணர்ந்து இந்த அரசு அவர்களுக்கு நிவாரணத் தொகையாக, அந்த 3 ஆயிரம் பேர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 200 என்கிற அளவிலே அரசு முதலமைச்சர் நிதியிலிருந்து நிதி வழங்கியிருக்கிறது. எனவே அவர்களுடைய பிரச்சினையிலே இந்த அரசுக்கு மெத்தவும் கவலை உண்டு என்பதையும் விரைவிலே இந்தப் பிரச்சினை சுமூகமாக முடியும் என்பதையும் மாண்புமிகு அழகர்சாமி அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

(10.45)

திரு. குமரி அனந்தன் : மாண்புமிக்க சபாநாயகர் அவர்களே, இந்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலையிலே மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய ஆணைக்கேற்ப 200, 200 ரூபாய் நிவாரணம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியானதாக இருந்தாலும் இந்தத் தொழிற்சாலை வேலை நிறுத்தம் நடப்பதற்கு முன்னாலேயே பல மாதங்களாக அவர்களுக்குப் பாக்கி இருக்கிறது. எனவே அவர்களுடைய பாக்கியைக் கணக்குப் பார்க்கின்றபோது ஒரு வருடத்திற்கு மேலே அவர்களுடைய பாக்கி இருக்கின்ற காரணத்தினாலே, அவ்வளவு நிலுவை இருக்கின்ற போது இந்த 200 ரூபாயைக் கருணையோடு கொடுத்தாலும்கூட அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக மிக விரைவிலே அந்த முடிவை எடுப்பேன் என்று முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு காலதாமதம் ஆக வேண்டாம். விரைவில் எடுக்க வேண்டும்.

(உ) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவசமாக அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பெற்றது குறித்து—தொடர்ச்சி.

திரு. குமரி அனந்தன் : இன்னொன்று நமது முதலமைச்சர் சொன்னவுடனேயே நான் எழுந்தேன். தாங்கள் மாண்புமிகு அழகர்சாமி அவர்களை அழைத்துவிட்டீர்கள்.

சேலை, வேட்டி கொடுத்ததைப் பற்றி இங்கே சொல்கின்ற போது 50 லெட்சம் சேலைகளைத்தான் தயார் பண்ண முடிந்தது: வேட்டிகளைத்தான் தயார் பண்ண முடிந்தது என்றார்கள். உண்மைதான். ஏனென்றால் சென்னையிலே இந்த ஜனதா ரகம் என்று சொல்கின்ற விலை குறைந்தவைகள் ஏதுவுமே

1989 அக்டோபர் 31] [திரு. குமரி அனந்தன்]

கிடைக்காத காரணத்தினாலே சென்னை கோ-ஆப்டெக்ஸிலே தீபாவளி அன்று ஏழை நடுத்தர மக்கள் போனபோது பாலி யஸ்டர் வேட்டி மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். 60 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி வந்தது. எனவே, தீபாவளி அவர்களுக்கு மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனாலும் சிலர் நன்மை பெற்றார்கள் என்கின்ற மகிழ்ச்சி நமக்கு வருமேயானால்—பல இடங்களிலே ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற பகுதிகளில் எல்லாம் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கம்—பிரைமரி கோ-ஆப்பரேட்டிவ் சொஸைட்டியிலே தேங்கிக் கிடக்கின்ற துணிகளை எடுக்கவில்லையாம். அந்தத் துணிகளை எடுக்கவில்லை என்று சொல்கின்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே, அந்தத் துணிகளை எடுத்து அல்லது நமக்கு டெல்லி போன்ற இடங்களில் இருக்கின்ற கோ-ஆப்டெக்ஸிலே தேங்கிக் கிடக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தால் போதுமானதாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இன்னொன்று. இப்படிப்பட்ட நமது தொழிலாளர்கள் நெய்த துணிகளை எடுக்காமல், ஆந்திராவிலே போய் கொள் முதல் செய்ததாகக் கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நமது ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களிலே துணிகள் தேங்கிக் கிடக்கின்றபோது, ஆந்திரா போன்ற பகுதிகளிலே போய் துணிகள் வாங்க வேண்டுமா ? வாங்கி யிருக்கிறார்கள் என்று சொன்னால் அது சரிதானா என்பதையும் பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இனி முதலிலே முட்டை பிரச்சினை வந்தது. கோழி பிரச் சினை வந்தது. சேவல் முட்டையிடாது என்பதையும் சொன் னார்கள். உண்மைதான். சேவல் இல்லாமலேயே இப்போது முட்டையிடுகின்ற கருவிகள் எல்லாம் வந்திருக்கின்றன என்ப தையும் இப்போது விஞ்ஞான . . . (சிரிப்பு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. (சிரிப்பு).

திரு. எஸ். திருநாவுக்கரசு: தலைவர் அவர்களே, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தவறாகச் சொல்கிறார்கள். சேவல் இல்லாமல் குஞ்சு பொறிக்கலாம். சேவல் இல்லாமல் முட்டையிட முடியாது. அந்த ஸைன்ஸ் இன்னும் உலகத்திலே எங்கேயும் வரவில்லை. சேவல் இல்லாமல் குஞ்சு வேண்டுமானால் பொரிக்கலாம் என்று நினைக்கிறேன். (சிரிப்பு).

[1989 அக்டோபர் 31

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இதற்கு திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்தான் விடை சொல்ல வேண்டும். (சிரிப்பு).

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்: தலைவர் அவர்களே, லேயர்ஸுக்கு சேவல் தேவையில்லை. (சிரிப்பு).

* மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, சேவல் தேவையா, தேவையில்லையா என்பதற்கு குமரி அனந்தன் அவர்களும், பாலசுப்பிரமணியம் அவர்களும் பதில் அளித்துவிட்டார்கள். சேவல் தேவையில்லை என்றுதான் அவர்களே வேறு சின்னத்திற்கு போய்விட்டார்கள். (சிரிப்பு) காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் ஆந்திராவிலிருந்து சேலை, வேட்டிகள் வாங்கப்பட்டன என்று சொன்னார்கள். 50 இலட்சம் சேலை வேட்டிகளில் கடைசியாக இந்த 200 ரூபாயும், 200 ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கான 3½ இலட்சம் வேட்டி, சேலைகள் குறைந்த காரணத்தால் இங்கே எங்கும் அது கிடைக்கவில்லை. ஏனென்றால் நாம் ஒரு தரமான வேட்டியும், தரமான சேலையும்தான் தயாரித்தோம். அதைவிட தரம் குறைவானவைகள்தான் இங்கே இருந்தது. எனவே முன்பு உள்ள தரத்தில் வேறு மாநிலத்தில் வாங்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா மாநிலத்திலிருந்து 3½ இலட்சம் வேட்டி சேலைகள்தான் தருவிக்கப்பட்டன என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. குமரி அனந்தன்: தலைவர் அவர்களே, தேக்கம் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களில் இருக்கிறதா என்று கேட்டேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, இல்லை.

(எ) சென்னை மற்றும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடு.

திரு. எஸ். டி. உகம்சந்த்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது தமிழகத்திலே பருவ மழை தவறியிருக்கின்ற சூழ்நிலையிலே சென்னை நகரில் மிகவும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று என்னுடைய நகரமாக விளங்கக்கூடிய மதுராந்தகத்திலும் தற்போது குடிநீர்த் தட்டுப்